



**ශ්‍රී ලංකා මහ බිජේකුව  
இலங்கை மத்திய வங்கி  
CENTRAL BANK OF SRI LANKA**

## தொடர்புடல் தினங்கள்

30. ஜனாதிபதி மாவத்தை, கொழும்பு 01, இலங்கை

தொலைபேசி: 2477424, 2477423, 2477418

தொலைநகல்: 2346257, 2477739

மின்னாட்சல்: [dcommunications@cbsl.lk](mailto:dcommunications@cbsl.lk), [communications@cbsl.lk](mailto:communications@cbsl.lk)

வெப்டுளம்: [www.cbsl.gov.lk](http://www.cbsl.gov.lk)

## பத்திரிகை வெளியீடு

ମେଲାର୍ଯ୍ୟାନିକ୍ ପାତ୍ର

## பொருளாதார ஆராய்ச்சித் தினைக்களம்

୪୫

2019.05.31

நான்யக் கொள்கை மீளாய்வு - இல.3 - 2019

இலங்கை மத்திய வங்கியானது அதன் கொள்கை வட்டி வீதங்களைக் குறைத்திருக்கின்றது

மத்திய வங்கியின் நாணயச் சபையானது 2019 மே 30இல் நடைபெற்ற அதனது கூட்டத்தில் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வீதம் என்பனவற்றை 50 அடிப்படைப் புள்ளிகளால் முறையே 7.50 சதவீதம் மற்றும் 8.50 சதவீதமாகக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. பொருளாதாரமானது அதனது சாத்திய மட்டத்தினை அடைவதனை இயலுமைப்படுத்தும் விதத்தில் நடுத்தர கால பணவீக்கத்தினை நடு ஒற்றை மட்டங்களில் நிலைப்படுத்தும் பரந்த இலக்குடன் உள்ளாட்டுப் பொருளாதாரம், நிதியியல் சந்தை மற்றும் உலகளாவிய பொருளாதாரம் போன்றவற்றின் தற்போதைய மற்றும் எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்திகளின் ஒரு கவனமான பகுப்பாய்வுகளின் அடிப்படையில் சபையானது இந்தத் தீர்மானத்திற்கு வந்தது.

ନାଣୟକ କୋର୍ଟକେ ଯିବାରୁ ତାଙ୍କୁ ଅନୁକୂଳମଧ୍ୟ ଉଲକଣାବିଯ ଗୀତିଯିଲୁ ଅବତାରିକହାପାପତ୍ତା

அதிகரிக்கப்பட்ட வர்த்தக பதற்றும், நலிவடைந்த வியாபார நம்பிக்கை மற்றும் மெதுவடைந்த வெளிநாட்டுக் கேள்வி போன்ற பல காரணிகளால் தூண்டப்பட்ட உலகளாவிய பொருளாதார வளர்ச்சியில் ஒரு மெதுவடைவு அவதானிக்கப்பட்டது. இது, முக்கிய முன்னேற்றங்கண்ட பொருளாதாரங்களினை அதிகளவில் தளர்த்தப்பட்ட அனுகுழறைக்குத் தூண்டிய வேளையில் பல வளர்ந்துவரும் சந்தைப் பொருளாதாரங்களும் குறைவான பணவீக்க அழுத்தத்தினைக் கருத்திற் கொண்டு அவற்றின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்கும் முகமாக அவற்றின் நாணயக் கொள்கை நிலையை தளர்த்திக் கொண்டன. அதேவேளை, உலகளாவிய வளர்ச்சியில் மெதுவடைந்திருந்த போதிலும் புவிசார் அரசியல் நிலைமைகளின் காரணமாக, பன்னாட்டு மசுக்கைணைய் விலைகள் உயர்ந்தாவில் கொடர்ந்துமிருந்தன.

**உயிர்த்த ஞாயிறு தாக்குதலினால் குறைவான பொருளாதார வளர்ச்சி மேலும் பாதிப்படையக்கூடும்**

2018ஆம் ஆண்டின் மேதுவான வளர்ச்சியினைத் தொடர்ந்து முக்கியமாக வேளாண்மை மற்றும் கைத்தொழிலுடன் தொடர்புட்ட நடவடிக்கைகளில் காணப்பட்ட மேம்பட்ட செயலாற்றுத்தின் காரணமாக, 2019இன் முதலாம் காலாண்டுப்பகுதியில் பொருளாதாரமானது ஒரு உயர் வேகத்திலான ஒரு வளர்ச்சியைக் கொண்டிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள், முக்கியமாக சுற்றுலா மற்றும் அதனுடன் தொடர்புட்ட நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்து பொருளாதார முகவர்களின் நம்பிக்கை மற்றும் மனோபாவம் என்பனவற்றினைப் பாதிப்படையச் செய்துள்ளன. பொருளாதார நடவடிக்கைகள் படிப்படியாக இயல்புறிலைக்குத் திரும்பி வருகின்ற போதிலும், ஆரம்பத்தில் ஏறிவுசெய்யப்பட்டதனை விடக் குறைவான வளர்ச்சியை 2019ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் எதிர்பார்க்க முடியும்.

**ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகளுக்குப் புறம்பாக சந்தை வீதங்கள் கீழ் நோக்கிய நெகிழ்ச்சியற்றுதன்மையில் தொடர்ந்துமிருந்தன**

நியதி ஒதுக்கு விகிதத்தின் குறைவின் மூலமான கணிசமானாவு திரவத்தன்மை உட்செலுத்தல்கள் பொருத்தமானதும் முன்மதியுடையதுமான திறந்த சந்தைத் தொழிற்பாடுகளுடன் 2019இன் இதுவரை காலப்பகுதியில் சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதத்தின் ஏற்ததாழ 50 அடிப்படைப் புள்ளிகளிலான குறைவிற்கு வழிவகுத்தன. ஆண்டுக் காலப்பகுதியில் அரச பிணையங்கள் மீதான விளைவுகள் கீழ் நோக்கி விரைவாகச் சீராக்கமடைந்திருந்தன. அதேவேளை, வைப்பு மற்றும் கடன்வழங்கல் சாதனங்களின் மீதான உயர் பெயரளவு மற்றும் உண்மை வட்டி வீதங்களைக் கருத்தில் கொண்டு, 2019 ஏப்பிறவில், வைப்புச் சாதனங்களின் மீது உயர்வான வட்டி வீதத்தினை மத்திய வங்கியானது விதித்திருந்தத்தை நிதியியல் நிறுவனங்களின் நிதிச் செலவினைக் குறைத்து கடன்வழங்கல் வீதங்களைக் குறைப்பதற்கும் உண்மைப் பொருளாதாரத்திற்கு கொடுகடன் பாய்ச்சலை மேம்படுத்துவதற்கும் அவற்றிற்கு உதவியது.

திரவத்தன்மை உட்பாய்ச்சல்கள், சராசரி நிறையேற்றப்பட்ட அழைப்புப் பண வீதம் மற்றும் அரச பிணையங்கள் மீதான விளைவுகளின் குறைவு மற்றும் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட வைப்புச் சாதனங்களின் மீதான உயர்வான வட்டி வீதங்களிற்குப் புறம்பாகச் சந்தை கடன்வழங்கல் வீதங்கள் கீழ் நோக்கிய சீராக்கத்திற்கான ஒரு அறிகுறியைக் காட்டுவதற்குத் தவறியிருந்தன.

**உயர்ந்தளவிலான சந்தைக் கடன்வழங்கல் வீதங்களிற்கு மத்தியில் தனியார் துறைக் கொடுகடன் குறிப்பிடத்தக்களவில் சுருக்கமடைந்திருந்தது**

எதிர்வகைப்பட்டதனைவிட உயர்வான கொடுகடன் விரிவாக்கத்தைக் குறிப்பாக 2018இன் இறுதியில் தொடர்ந்து உண்மை நியதிகளில் திரண்ட அடிப்படையில் வர்த்தக வங்கிகள் மூலமான தனியார் துறைக்கான கொடுகடன் வழங்கலானது, 2019இன் முதல் நான்கு மாத காலப்பகுதியில் சுருக்கமடைந்தது. உயர்ந்த சந்தைக்

கடன்வழங்கல் வீதங்கள், மந்தமான பொருளாதார நடவடிக்கைகள், குறைவடைந்த வியாபார மனோபாவம் மற்றும் வங்கித்தொழில் துறைக்கு மீள்கொடுப்பனவுகளை இயலச்செய்த பலதரப்பட்ட செயற்றிட்டங்கள் மீதான நிலுவைத் தொகைகள் அரசாங்கத்தினால் தீர்க்கப்பட்டமை என்பன சுருக்கத்திற்குப் பங்களிப்புச் செய்த காரணிகளில் உள்ளடக்கப்படுகின்றன. மெதுவடைந்த தனியார் துறைக் கொடுக்கனால் உந்தப்பட்டு விரிந்த பணத்தின் ( $M_{2b}$ ) ஆண்டிற்கு ஆண்டு வளர்ச்சி வீதமும் 2019இன் இதுவரையான காலப்பகுதியில் மெதுவடைந்திருந்தது.

வெளிநாட்டுத் துறை நிலைப்பாடுகளில், குறிப்பாக வர்த்தக நிலுவை தொடர்பில், முன்னேற்றங்கள் அவதானிக்கப்பட்டுள்ளன.

ஏற்றுமதி வருவாயின் அதிகரித்த செயலாற்றுத்துடன் உத்தேசிக்கப்பட்ட நெகிழிச்சித்தன்மை வாய்ந்த பணவீக்க இலக்கிடல் நாணயக் கொள்கைக் கட்டமைப்பினை பின்பற்றுவதற்கு முன்னர் மத்திய வங்கியினால் பேணப்பட்ட நெகிழிச்சித்தன்மை வாய்ந்த நாணய மாற்று வீதத்தின் முக்கிய விளைவாக 2019இன் முதல் மூன்று மாத காலப்பகுதியில் இறக்குமதிச் செலவினம் குறைவடைந்ததனால் வர்த்தகப் பற்றாக்குறை சுருக்கமடைந்தது. 2019இன் சுற்றுலாத் துறையின் சுருக்கத்தினால் பணிகள் ஏற்றுமதியின் மந்த நிலையிலிருந்து உருவாக்கூடிய நடைமுறைக் கணக்கின் மீதான பாதகமான தாக்கத்தினை வர்த்தகப் பற்றாக்குறைவின் மேம்பாடு எதிரீடு செய்யக்கூடும். இருப்பினும், மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு நிலைமைகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பல முக்கிய மூல நாடுகளின் பயண ஆலோசனைகளின் தளர்த்தல் போன்றவற்றுடன் துறையின் மீளமூச்சிக்காக அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட கொள்கை வழிமுறைகள் மற்றும் ஊக்குவிப்பு பிரச்சாரங்களினால் ஆதரவளிக்கப்பட்டு சுற்றுலாத் துறை மீதான வருவாய்கள் மீளமூம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளை, 2019 மேயில் பண்ணாட்டு நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதிகள் ஆணாவது தொகுதியின் கிடைப்பனவானது முதலீட்டாளர்கள் மனோபாவத்தினை ஊக்குவிக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இத்தகைய அபிவிருத்திகளுடன், ஆண்டுக் காலப்பகுதியில் இதுவரை இலங்கை ரூபாவானது ஐ.அ.டொலராக 3.7 சதவீதம் ஒன்றுசேர்ந்த பெறுமதி உயர்வைப் பதிவுசெய்திருந்தது. 2019இன் ஏப்பிற்கு இறுதியில் மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 7.2 பில்லியன் ஐ.அ.டொலராக மதிப்பிடப்பட்டதுடன் இது 4.1 மாத இறக்குமதிக் காப்பினை வழங்குகின்றது.

தற்காலிக உயர்வுகளிற்குப் பூற்பாக நடுத்தர காலத்திற்கான பணவீக்கத் தோற்றுபாட்டிற்கானதொரு அச்சுறுத்தல் எதிர்பார்க்கப்படவில்லை

2018 காலப்பகுதியில் ரூபாவின் விரைவான பெறுமானத் தேய்வின் காலம் தாழ்த்திய விளைவின் பகுதியளவிலான காரணத்தினால் ஆண்டுக் காலப்பகுதியில் கொழும்பு நுகர்வோர் விலைச்சுட்டெண் மற்றும் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணில் முதன்மைப் பணவீக்கம் மற்றும் மையப் பணவீக்கம் என்பனவற்றினால் அளவிடப்பட்ட ஆண்டிற்கு ஆண்டு மாற்றும் சில உயர்வடைதலைக் காட்டியது. குறைக்கப்பட்ட கூட்டுக் கேள்வி மற்றும் நன்கு உறுதிப்படுத்தப்பட்ட பணவீக்க எதிர்பார்ப்புக்களுடன் பணவீக்கத்தின் அண்மைய

உயர்வுகள் குறுகிய காலத்திற்கு மாத்திரம் இருப்பதற்கு எதிர்வுகற்படுகின்றது. இதன்படி பொருத்தமான கொள்கை வழிமுறைகளினால் ஆதரவளிக்கப்பட்டு பணவீக்கம் 2019 மற்றும் அதற்கு அப்பாலுமான காலப்பகுதியில் 4-6 சதவீத வீச்சிற்குள் தொடர்ந்திருக்கும்.

**நாணயக் கொள்கைத் தீர்மானமானது சந்தைக் கடன்வழங்கல் வீதங்களின் ஒரு குறைவினைத் தூண்டுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது**

நாணயக் கொள்கை நிலையின் கடைசி மீளாய்வில், மத்திய வங்கியானது, உலகளாவிய நிதியியல் சந்தைகள், வர்த்தக நிலுவை மற்றும் படுகடன் வளர்ச்சி போன்றவற்றில் தற்போதைய போக்கு தொடருமானால், சாத்தியமான கொள்கை தளர்த்தலுக்கான முன்னோக்கிய வழிகாட்டலை வழங்கியிருந்தது. இத்தகைய போக்குகள் தொடர்ந்திருந்ததுடன், இதற்கு மேலதிகமாக பொருளாதாரமானது உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களினாலும் தொடர்புபட்ட துறைகளின் மீது அதன் மோசமான பரம்பல் தாக்கத்தினாலும் பாதிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நாணயச் சபையானது நாணயக் கொள்கை நிலையினைத் தளர்த்தல் பொருத்தமானதெனும் கருத்தினைக் கொண்டிருந்ததுடன் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதம் மற்றும் துணைநில் கடன்வழங்கல் வீதம் என்பனவற்றினை 50 அடிப்படை புள்ளிகளால் முறையே 7.50 சதவீதம் மற்றும் 8.50 சதவீத்தைக் குறைப்பதற்குத் தீர்மானித்திருந்தது. ஆண்டுக் காலப்பகுதியில் இதுவரை உள்நாட்டு நிதியியல் சந்தைகளில் அபிவிருத்திகளுடன் கொள்கை வட்டி வீதங்களைக் குறைப்பதற்கான நாணயக் கொள்கைத் தீர்மானம் சந்தை வட்டி வீதங்களின் துரிதமான மற்றும் கணிசமான குறைவினைத் தூண்டுமென எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

நாணயக் கொள்கைத் தீர்மானம்	துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் மாற்றமடையவில்லை
துணைநில் வைப்பு வசதி வீதம்	7.50%
துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம்	8.50%
நியதி ஒதுக்கு விகிதம்	5.00%

#### தகவல் குறிப்பு:

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் இந்திரஜித் குமாரசவாமி அவர்களால் பத்திரிகை மாநாடொன்று 2019 மே 31 முற்பகல் 11.30 மணிக்கு இலங்கை மத்திய வங்கியின் கேட்போர் கூடத்தில் இடம்பெறும்.

நாணயக் கொள்கை மீதான அடுத்த கிரமமான அறிக்கை 2019 யூலை 12ஆம் நாள் வெளியிடப்படும்.

தரவு இணைப்புக்கள்:

**அட்டவணை 01: பணவீக்கம்**

மாதம்		பூன் 18	செத் 18	திசை 18	சன் 19	பெப் 19	மாச்சு 19	ஏப் 19
முதன்மைப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொந்துவிசு(2013=100)	4.4	4.3	2.8	3.7	4.0	4.3	4.5
	தேந்துவிசு(2013=100)	2.5	0.9	0.4	1.2	2.4	2.9	3.6
மையப் பணவீக்கம் (ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்)	கொந்துவிசு(2013=100)	3.4	3.8	3.1	5.5	5.4	5.6	5.5
	தேந்துவிசு(2013=100)	1.8	3.1	3.1	5.1	5.5	5.8	6.3

மூலம்: தொகைமதிப்பு புள்ளிவிப்ரத் திணைக்களம்

**அட்டவணை 02: நாணயத் துறை அபிவிருத்திகள் (தற்காலிகமானவை)**

காட்டி	வெளிநின்ற தொகை (ரூ.பில்லியன்)					ஆண்டுக்கு ஆண்டு % மாற்றம்				
	திசை18	சன் 19	பெப் 19	மாச் 19	ஏப் 19	திசை18	சன் 19	பெப் 19	மாச் 19	ஏப் 19
ஒதுக்குப் பணம்	961	949	963	963	924	2.3	2.1	2.7	(3.4)	(7.6)
விரிந்த பணம் (M <sub>2b</sub> )	7,128	7,111	7,189	7,252	7,294	13.0	11.5	11.4	9.8	9.0
தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள்	(67)	(129)	(103)	22	109	(155.1)	(201.3)	(189.2)	(79.4)	(8.6)
தேறிய உள்நாட்டுச் சொத்துக்கள்	7,195	7,240	7,292	7,230	7,185	16.3	15.8	15.1	11.2	9.3
அரசாங்கத்திற்கான தேறிய கொடுக்கடன்	2,515	2,625	2,672	2,613	2,594	16.0	18.2	19.0	14.7	11.7
அரசு கூட்டுத்தாபனங்களுக்கான கொடுக்கடன்	755	711	715	703	726	40.7	34.6	31.0	26.2	24.9
தனியார் துறைக்கான கொடுக்கடன்	5,561	5,557	5,565	5,588	5,544	15.9	14.8	13.6	11.3	9.9
விரிந்த பணம் (M <sub>4</sub> )	8,730	8,741	8,831	8,901	8,966	12.0	10.7	10.7	9.7	9.1

மூலம்: இலங்கை மத்திய வங்கி

### அட்டவணை 03: வட்டி வீதங்கள்

வட்டி வீதம் (%)	திசே 18 முடிவில்	சன 19 முடிவில்	பெப் 19 முடிவில்	மாச் 19 முடிவில்	ஏப் 19 முடிவில்	29 மே 19 முடிவில்
<b>மத்திய வங்கியின் கொள்கை வீதங்கள்</b>						
துணைநில் வைப்பு வசதி வீதம்	8.00	8.00	8.00	8.00	8.00	8.00
துணைநில் கடன்வழங்கல் வசதி வீதம்	9.00	9.00	9.00	9.00	9.00	9.00
நிறையேற்றப்பட்ட சராசரி அழைப்புப் பணவிக்கம்	8.95	9.00	8.96	8.51	8.49	8.43
<b>திறஞ்சேரி உண்டியல் விளைவுகள் (முதலாந்தரச் சந்தை)</b>						
91-நாள்	-	-	9.55	9.39	8.89	8.52
182-நாள்	9.99	9.87	9.87	9.67	9.09	8.63
364-நாள்	11.20	10.69	10.67	10.40	9.81	8.88
<b>கடன்வழங்கல் வீதங்கள்</b>						
சராசரி நிறையேற்றப்பட்ட முதன்மைக் கடன்வழங்கல் வீதம் (வராந்தம்)	12.09	12.27	12.51	12.23	12.20	11.93
சராசரி நிறையேற்றப்பட்ட கடன்வழங்கல் வீதம்	14.40	14.44	14.48	14.49	14.47	-
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய கடன்வழங்கல் வீதம்	14.44	14.41	14.60	14.56	14.62	-
<b>வைப்பு வீதங்கள்</b>						
சராசரி நிறையேற்றப்பட்ட வைப்பு வீதம்	8.81	8.85	8.88	8.98	8.97	9.00
சராசரி நிறையேற்றப்பட்ட நிலையான வைப்பு வீதம்	10.85	10.91	10.96	11.11	11.15	11.19
சராசரி நிறையேற்றப்பட்ட புதிய வைப்பு வீதம்	10.94	11.21	11.13	11.42	11.24	-

மூலம்: இலங்கை மத்திய வங்கி